



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2483/28 - 2026 අප්‍රේල් මස 10 වැනි සිකුරාදා - 2026.04.10

2483/28 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் (இதன் பின்னர் "சட்டம்" எனக் குறிப்பிடப்படும்) 53-ஆம் பிரிவினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க ஆகிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டும், அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றியும், இக் கட்டளையின் மூலம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றேன்:

(அ) அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் வணிகத்தை, இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடுவதற்கு அமைச்சரவையானது 2026 மார்ச் 30ஆம் திகதியிட்ட 26/0621/804/083 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது;

(ஆ) செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகத்தை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை | இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமையும்;



2A

I கொஃப : (I) சேட்டி - டி லெஃ ப்ரஃபாஃபிஃ ஃபாஃபிஃ சஃபரஃபிஃ ஃபி லெஃப ஃபிஃப ஃபிஃப - 2026.04.10
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2026.04.10

- (இ) குறித்த வணிகத்தை இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக கருதுவதற்கான தர்க்க ரீதியான காரணங்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை II இல் குறிப்பிட்டுள்ளவாறாகும்; மற்றும்
- (ஈ) குறித்த சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை III இல் குறிப்பிட்டுள்ளவாறு அமைதல் வேண்டும் என்பதுடன், அவை அவ் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த திகதிகளில் முடிவுறுத்தப்படல் வேண்டும்.

அநுர குமார திசாநாயக்க,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்.

கொழும்பு,
2026, ஏப்பிரல் 10.

அட்டவணை I

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாக நியமிக்கப்பட்ட வணிகத்தின் விபரங்கள்

1. விண்ணப்பதாரியின் பெயர்	ஐபெக்ஸ் லெப்ஸ் (பிரைவட்) லிமிடெட் (EYEPAX LABS (PVT) LTD	
2. அங்கீகரிக்கப்பட்ட நபரின் அனுமதிப்பத்திர இலக்கம்	2502210136	
3. அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்ட திகதி	2025 ஏப்பிரல் 16	
4. தகைமை அளவுகோல்கள்	2025 செத்தெம்பர் 20 ஆம் திகதிய 2454/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள்) ஒழுங்குவிதிகளின் 5ஆம் ஒழுங்குவிதி	
5. வணிகத் துறை	தகவல் தொழில்நுட்பம்	
6. எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல் (அமெரிக்க டொலர்)	வருடம் 1	180,000
	வருடம் 2	240,000
	வருடம் 3	-
	வருடம் 4	-
	வருடம் 5	-
7. எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்பு (எண்ணிக்கை)	வருடம் 1	15
	வருடம் 2	50
	வருடம் 3	75
	வருடம் 4	110
	வருடம் 5	150
8. வர்த்தக ரீதியான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி	இக்கட்டளை பிரசுரிக்கப்பட்டு 03 மாதங்களில்	

அட்டவணை II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாகக் கருதுவதற்கான நியாயப்பாடு

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளான தேசிய நலன் அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை நிறுவுதலின் வெற்றியை உறுதி செய்வதற்காக இவ்வணிகத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடும்போது குறித்த சட்டத்தின் 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நோக்கங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு 18 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவத்தைக் கொண்டுள்ள மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான ஐபெக்ஸ் ஐடி கன்சல்டிங் பிடிஈலிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான முழு உரிமையுடைய துணை நிறுவனமே இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட ஐபெக்ஸ் லெப்ஸ் நிறுவனமாகும் (தனியார்) (Eyepax Labs (Pvt) Ltd) இலங்கை மற்றும் வியட்நாமில் மென்பொருள் அபிவிருத்தி மையங்களையும், சுவீடன் மற்றும் அமெரிக்காவில் விற்பனை அலுவலகங்களையும் கொண்டுள்ள ஐபெக்ஸ் குழுமம், பல நாடுகளிலுள்ள பல்வேறுபட்ட சர்வதேச வாடிக்கையாளர் குழுமங்களுக்கு சேவையாற்றி வருகின்றது.

கொழும்புத் துறைமுக நகரத்தில் விருத்தியடைந்ததொரு தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மையமாக செயற்படுவதற்காக ஐபெக்ஸ் லேப்ஸ் இது செயற்கை நுண்ணறிவு நிறுவனம் நிறுவப்படுகிறது (தனியார்) இயந்திரக் கற்றல், உற்பத்திசார் செயற்கை நுண்ணறிவு மற்றும் யதார்த்தம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது ஐபெக்ஸ் லேப்ஸ் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் கொழும்புத் துறைமுக நகரத்திலிருந்தான ஏற்றுமதி சேவைகளை விருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அட்டவணை III

அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவாக்கங்கள்	வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள்	ஆரம்பமாகும் திகதி	முடிவடையும் திகதி
01 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் அனைத்து ஆதாயங்கள் மற்றும் இலாபங்கள் மீதான கூட்டிணைக்கப்பட்ட வருமான வரியானது. 7.5% எனும் சலுகை வரி வீதத்தில் அறவிடப்படும்	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 4 ஆண்டுகளில்
02 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது.	பொருத்தமற்றது.
03 2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது.	பொருத்தமற்றது.
04 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது.	பொருத்தமற்றது.
05 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது.	பொருத்தமற்றது.

